



உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விகிப்பீ டியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப்பன்மொழி திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விகிப்பீ டியாககள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விகிப்பீ டியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும், தரத்தின் அடிப்படையில் பலவகையில் தமிழ் விகிப்பீ டியா முதலாவதாக நிற்கின்றது ( சிச்சு ஆலக்சு Shiju Alex 2010 இல் செய்த தரஓப்பீடும் ). இப்படிப்பட்ட தமிழ் விகிப்பீ டியாவை தனியொருவராகத் தொடங்கி வளர்த்துத் தந்த மயிரநாதன் அவர்களின் பங்களிப்பும் பாராட்டுதலுக்குரியது. மனிதகுலத்தின் அறிவு உருவாக்கத்தில் விகிப்பீ டியாவின் தோற்றம் ஒருபாய்ச்சல் எனலாம். தமிழ் மொழியை நவீன அறிவுத் தவேகைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு மொழியாக வளர்த்துத் தடுப்பதிலும், தமிழ் மலமான அறிவு உருவாக்கம் பரவல் தொடர்பிலும் தமிழ் விகிப்பீ டியாவின் முக்கியத்துவம் பல மட்டங்களிலும் உணரப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில், தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பான மாநாடுகளிலும், தமிழ் இணையத் தொழில்நுட்ப கருத்தரங்குகளிலும், அரசு சார்ந்த சில நிறுவனங்களின் தமிழ் வளர்ச்சிக் கான முன்னடுப்புக்களிலும் தமிழ் விகிப்பீ டியாவைக் கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இன்று, தமிழ் விகிப்பீ டியா மலமான பங்களிப்புகள் மரபுவழியான பிற இலக்கிய முயற்சிகளுக்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவையாக வளரந்துள்ளன. அத்துடன் இது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக் கான நம்பிக்கையாகவும் விளங்குகிறது. அதன் வளர்ச்சியில் முன்புடன் ஈடுபட்ட குழுமத்தையே பாராட்டுவதுடன் விகிப்பீ டியா நிறுவநூரான திரு இ.மயிரநாதனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருதை வழங்கி கௌரவிப்பதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. விருது வழங்கும் விழா ரொறொன் ரோவில் 2016 ஜூன் மாதம் நடபறெவிருக்கிறது. அப்போது இயல் விருது கடுயமும் பரிசுத் தொகைப் பணம் 2500 டொலர்களும் வழங்கப்படும்.

தகவல் : அ.முத்துலிங்கம் amuttu@gmail.com